



# THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

**NOTICE.**—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරධකාරයන් අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ කෝ හොරබඩුවක් සොයාගැනීමට පුළුවන්වෙන්නාවූ කෝ දුන්වීමක් කරණ අයෙකුට පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්තුන කිසිව හැටියකට කොපමණක් වශයෙන් ප්‍රසාදයක් ලබා දෙනු ඇත. යම් හොරබඩුවක් සමෙන් වෙන තිබී සම්පත්තියෙන් ඔහුට විරුද්ධව පැමිණිලිකරව යෙදෙනවා ඇත. සැලකිය යුතු හිරකාරයින් ඇල්ලීමට කැපී තීරණයට පත්වූ ඉන්ස්පැක්ටර් ජනරල්තුනගෙන් ඉල්ලිය හැක.

ඉත්තරාගාමියාට පිටුපසින් අල්ලාගැනීමට හැකිවනු ඇත. ඉන්ස්පැක්ටර් ජනරල්තුනගෙන් ඉල්ලිය හැක. ඉන්ස්පැක්ටර් ජනරල්තුනගෙන් ඉල්ලිය හැක. ඉන්ස්පැක්ටර් ජනරල්තුනගෙන් ඉල්ලිය හැක.

## WANTED BY THE POLICE.

**UKKU BANDA**, ex-Arachchi of Medagandatulana in Nuwaragam korale; charged with forgery at Paindekulam on July 29, 1895; is a Siphalese of the Wellala caste; religion, Buddhist; occupation, was Arachchi; age, about 30 years; height, about 5 ft.; make, stout; complexion, fair; nose, mouth, and teeth, ordinary; eyes, round; hair, dark, tied in a knot; face, round; birthplace, Kalanchy in Negampaha korale, Anuradhapura District; general residence, Talawa Paindekulam in Nuwaragam korale and Kalanchy in Negampaha korale; haunts Talawa in Paindekulam in Nuwaragam korale and Kalanchy in Negampaha korale; is unmarried; keeps a mistress at Paindekulam and Talawa in Nuwaragam korale; brother's name, K. K. Dessanika, Native Writer, Anuradhapura Kachcheri; is well known to the Ratemahatmayas of Nuwaragampalata, Hurulupalata, and Kalagampalata. The Police Magistrate of Anuradhapura has issued warrant No. 17,502 for his arrest.

**Padalis alias Padan Locka alias Patina Istrige Loku Pedalis**; charged with criminal breach of trust at Kandy on October 7, 1895; is a Siphalese of the Duraya caste; religion, Roman Catholic; occupation, cooly; age, about 45 years; height, 5 ft. 7 in.; is well built; complexion, brown; nose, ordinary; mouth, large; teeth, regular; eyes, black; hair, slightly gray, and tied in a knot; wears a full beard; birthplace, Bandarawatta, Negombo; general residence, Kandy; haunts Deltota, Katugastota, Kundasale, Negombo, Colombo, &c.; his wife is at present living and Bandarawatta on the Negombo road near the 15<sup>th</sup> milestone from Colombo; is well known to B. S. Martines, Assistant Surveyor, and Andris Appu, of Castle Hill street, Kandy. The Police Magistrate of Kandy has issued warrant No. 24,720 for his arrest.

**Don Janchy Appu Dias Jayaweera Abeyasekera**; charged with highway robbery at Galmangoda on November 4, 1895; is a Siphalese of the Fisher caste; religion, Buddhist; age, about 25 years; height, about 5 ft. 4 in.; make, ordinary; complexion, dark brown; nose, mouth, and teeth, ordinary; hair, black, tied in a knot; moustaches and beard, cropped; countenance cheerful; birthplace, Galmangoda, Galle; general residence, Galmangoda; occasional residences, Kalutara and Moratuwa; haunts Wellaboda temple and Balapitiya Railway station; is unmarried; is well known to the Constable Arachchy of Welitara and to the Police Officer (Moor Headman) of Welitara; walks steadily with chest forward and a bend at the waist. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 14,784 for his arrest.

**Ambalangoda Gurumanselege Podi Appu Perera**; charged with highway robbery at Galmangoda on November 4, 1895; is a Siphalese of the Fisher caste;

religion, Buddhist; age, 23 years; height, 5 ft. 6 in.; thinly built; complexion, fair; nose, ordinary; mouth, small, slightly projecting; teeth, ordinary; eyes, black and large; hair, brown, and tied in a knot; suffering from parangi; birthplace, Patabendimulla in Ambalangoda; general residence, Galmangoda; occasional residences, Patabendimulla, Anbalangoda; haunts Panadure; is unmarried; has an aunt, Maria Nona, of Panadure; is well known to the Constable Arachchy of Welitara and to the Vidane Arachchy of Ambalangoda. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 14,784 for his arrest.

**Shariff Deen**; charged with murder at Katugastota on November 17, 1895; is a Moorman; religion, Muhammadan; occupation, trader; age, about 25 years; height, about 3 ft. 2 in.; is well made; complexion, fair; nose, slightly pug; mouth, small; teeth, well set; hair, black, and shaved; slight moustaches; beard shaved; small-pox marks on the face and body; has a scar on the left leg to the size of a penny and a patch on the front of the head; birthplace, Kandy; general residence, King street; haunts Kandy, Katugastota, Mahagama, Urugala, Teldeniya, Matala, Kadugannawa, and Colombo; has kept as mistresses (1) Ellen of Colombo, (2) Hamily of Colombo, (3) Girange of Kandy, (4) Muttu Menika; brothers' names W. M. Deen and W. S. L. Marikar alias Samsar; brother-in-law's name, Sleyrna Lebbe; has several other relations in Kandy; his brother Senatali is employed at Messrs. Cargill & Co., Fort, Colombo, and Majid at the Colombo Factory; Warresalli at Singers Sewing Machine Company; has several other relations in Colombo; he is well known to the Police in Central Province. The Police Magistrate of Kandy has issued warrant No. 25,047 for his arrest.

## STOLEN.

**ON** November 4, 1895, from the possession of Naidahamy, servant of Dona Johana Wijewardena at Galmangoda: a travelling bag containing 1 gold hairpin set with rubies, 1 gold hairpin set with rubies and emeralds, 1 pair gold earlobes set with rubies, 1 gold waist-chain, 1 gold watch chain with a locket and half sovereign, 1 silver waist-chain, 7 silver amulets or sura, 1 string of silver amulets or sura, 6 gold amulets or sura, 4 gold bangles set with rubies and emeralds, 3 gold buttons set with blue stones, 30 gold rings set with stones, 1 lady's gold watch chain, 1 gold necklace, 1 gold necklace called siribo, 2 strings of gold beads, 2 strings of pinchbeck beads, 3 gold necklaces, 3 pairs gold earrings set with single stone in each, several stones of emeralds, rubies, diamonds, and pearls, 1 cheque for Rs. 500 in favour of S. D. S. Wijewardena, 20 notes of Rs. 100 each, and 28 notes of rupees 50 each. Owner, Dona Johana Wijewardena.

On November 9, 1895, from room No. 1, Hotel d'Europe, Pettah, Colombo : a draft on the Union Bank of Scotland, Glasgow, for the sum of one hundred pounds sterling, dated 9th instant, payable to the Chartered Bank of Australia and China in Colombo, in favour of Mr. Hugh Richmond to the account of Mrs. Richmond, No. 37, Berkeley Terrace, Glasgow. Owner, Hugh Richmond.

On November 10, 1895, from Uswatta Buddhist temple, Galkissa, the following : 1 Sinhalese Pali book called Abidanappadipika, 1 Sinhalese Pali book called Palinigandu, 1 Sinhalese Pali book called Arthasalei Visudikatha, 1 Sinhalese Pali book called Bala-avatara, 1 Sinhalese Pali book called Baluppabodena, 1 Sinhalese Pali book called Suttara Nirdesa, 1 Sinhalese Pali book called Abidarma Arthasangrahwa, 1 Sinhalese Pali book called Dharmavibahage Sansepa, 1 Sinhalese Pali book called Vimurtha Sangrahwa, 1 Sinhalese Pali book called Sidathasangrahwa, 1 Sinhalese Pali book called Namamala, 1 Sinhalese Pali book called Kadusika, 1 Sinhalese Pali book called Ruphasiddiya, 1 Sinhalese Pali book called Visudimargaya, 1 Sinhalese Pali book called Dampia Attuwakatha, 1 Sinhalese Pali book called Gadaladeni Sanna. The books are said to bear the stamp of "Sumanasara Waskaduwa." Owner, Sumanasara, Buddhist Priest of Galkissa temple.

On November 13, 1895, from house No. 53, Jampettah street, Colombo : 2 red glass flower vases, ornamented with leaves. Owner, Mr. Philip Ferdinand.

**LOST.**

ON November 17, 1895, on the road between Hewa-hota, Kandy, and Mulgampola : 2 strings of coral and gold beads, 1 kavani cloth, 1 handkerchief. Owner, Mutu Menika, of Udunuwara, Kandy.

**NOTICE.**

**RAWENNA MANA NARAINASAMY** alias **SUPPIAH**, advertised in the "Hue and Cry" No. 1,268 of November 12, 1895, has surrendered.

**පොලිසියට බිහිකරණ අය.**

කම, උක්කුබන්ඩා ; හිවරගමකෝරලේ මැදගස්ද කුලානේ අහස්කරපු ආරච්චි. මොහු වසී 1895 ක්වු ජුලි මස 29 වෙනි දින පනිඬුකුලම් එකේදී මොර අත්පත් කලාය කියා දෙපාර්තමේන්ත කරණු ලැබ සිටියි. ජනිත, සිංහල ; කුලය, ගොවිපොළ ; ආහම, බුඩාගම ; රක්ෂාව, ආරච්චිවැවේ සිටියා ; වයස, අවුරුදු 30ක් පමණ ඇත ; උස, අඩි 5ක් පමණ ඇත ; ගර්භ, කපි ; පාට, ලක්ෂණයි ; නාසේ, කට සහ දත්, සාමාන්‍යයි ; ඇස්, වටකුරුයි ; ඉසකෙස් කපි, කොන්ඩේට බැඳලා ඇත ; මුත්, වටකුරුයි ; උපන් ගම, අඟුරුබදුරේ දිස්ත්‍රික්කවේ නිකමිපනකෝරලේ කලත් විසේ ; බොහෝකෙසින් පදිත්ති සාහස, හිවරගම කෝරලේ පානිඬුකුලම්කලාවේ සහ නිකමිපනකෝරලේ කලත් වි එකේ ; නොකෙස්විට ගැවසෙන නැත්, හිවරගමකෝරලේ කලාවේ පානිඬුකුලම් සහ නිකමිපනකෝරලේ කලත් වි එකේ ; අවිවාහකයා ; මොහු වසමේ ගැනීමකින් හිවරගමකෝරලේ කලාවේ සහ පානිඬුකුලම් සිටිනවා ; පනෝදරයාගේ නම, කේ. කේ. දිසානායක, අහුරුබදුරේ කවිවේදියේ සිංහල ලියන්තාය ; කලාමිපලානේ, හුරුඵාලානේ සහ හිවරගමකලානේ රචනවනවට මොහු ව ගොද ආකාර දැනුම් ඇත. අහුරුබදුරේ පොලිස් නඩුකාරකලා විසින් අඩක 17,502 දරණ වරණ්කුව මොහු ඇල්ලීම පිණිස පිටකර ඇත.

නම, පෙදේලිස් නොහොත් පාඩන්ලොක්කා නොහොත් පවිකසනුගේ ලොකුපිදේලිස් ; මොහු වසී 1895 ක්වු ඔක්තෝබර මස 7 වෙනි දින මහනුවරදී ගමුණ් බාදේ කිබුක අනුසේ දෙයක් ගැන වත්කමක කලාය කියා දෙපාර්තමේන්ත කරනු ලැබ සිටියි. ජනිත, සිංහල ; කුලය, දුරයා ; ආහම, රොමානුකාරයා ;

රක්ෂාව, කුලිවැව ; වයස, අවුරුදු 45ක් පමණ ඇත ; උස, අඩි 5යි අහල් 7යි ; ගර්භ, සම්පූර්ණව ඇත ; පාට, කලුඵලයි ; නාසේ, සාමාන්‍යයි ; කට, ලොකුයි ; දත්, ගර්ච්ච්ච්ච් ඇත ; ඇස්, කපි ; ඉසකෙස් පිකක් පැහිලා සහ කොන්ඩේට බැඳලා ඇත ; ධීල, සම්පූර්ණව ඇත ; උපන් ගම, මිහඹුවේ බන්ඩාරවත්ත ; බොහෝකෙසින් පදිත්ති සාහස, මහනුවර, නොකෙස්විට ගැවසෙන නැත්, දෙල්කොට, කඩගස්කොට, කුන්ඩා කලේ, මිහොවුව, කොළඹ සහ කටත් නැන්වලය ; මොහුගේ කසාද සහි දුටු කොළඹින් ගැනුණ ම 15෦෦෦ ක්වුකුලක මිහඹුවේ බන්ඩාරවත්තේ පදිත්තිව සපයවයි ; ඇස්පදාත් සර්වේසර් බී. ඇස්. මාර්ටින් ස්ට සහ මහනුවර කැස්වල්ලේ ඉස්විටි එකේ අදිරි ගත් අප්පටත් මොහුව ගොදආකාර දැනුම් ඇත. මහනුවර පොලිස් නඩුකාරකලා විසින් අඩක 24,720 දරණ වරණ්කුව මොහු ඇල්ලීම පිණිස පිටකර ඇත.

නම, දෙත් ජන්විඅප්ප දියස් ජසවීර අබේසේකර ; මොහු වසී 1895 ක්වු නොවැම්බර් මස 4 වෙනි දින ගල්වත්තොඩදී මත්කොල්ලකාවාස කියා දෙපාර්තමේන්ත කරණු ලැබ සිටියි. ජනිත, සිංහල ; කුලය, කරවේ ; ආහම, බුඩාගම ; වයස, අවුරුදු 25ක් පමණ ඇත ; උස, අඩි 5කුත් අහල් 4ක් පමණ ඇත ; ගර්භ, සාමාන්‍යයි ; පාට, කලුඵලයි ; නාසේ, කට සහ දත්, සාමාන්‍යයි ; ඉසකෙස්, කපි ; කොන්ඩේට බැඳලා ඇත ; උඩුඵල සහ ධීල කොටකරලා ඇත ; මුත් පෙතිම, පිහිටුම ; උපන් ගම, ගැල්ලේ ගල්වත්තොඩ ; බෝගොසෙසින් පදිත්ති සාහස, ගල්වත්තොඩ ; සමහරවිට පදිත්ති සාහස, කපිකර සහ මොරවුව ; නොකෙස්විට ගැවසෙන නැත්, වැල්ලබොඩදේවාලේ සහ බලපිටියේ දේල්වේ ඉස්වේ සමේ ; අවිවාහකයා ; වැලිකර කොස්කාපල් ආරච්චිව සහ වැලිකර මරකකල මුලාදුකියා පොලිස් මපිසරවත් මොහුව ගොදආකාර දැනුම් ඇත ; තුනවන නැමිලා සහ පසුව ඉස්සරහට සල්ඵකරගන සවිආකුවයි ගත්තේ. බලපිටියේ පොලිස් නඩුකාරකලා විසින් අඩක 14,784 දරණ වරණ්කුව මොහු ඇල්ලීම පිණිස පිටකර ඇත.

නම, අඹලාමගොඩ ගුරුණිනාන්දෙලාගේ පොඬි අප්ප පෙරේරා ; මොහු වසී 1895 ක්වු නොවැම්බර් මස 4 වෙනි දින ගල්වත්තොඩදී මත්කොල්ලකාවාස කියා දෙපාර්තමේන්ත කරණු ලැබ සිටියි. ජනිත, සිංහල ; කුලය, ගොවිපොළ ; ආහම, බුඩාගම ; වයස, අවුරුදු 23යි ; උස, අඩි 5යි අහල් 6යි ; ගර්භ, කුසයි ; පාට, ලක්ෂණයි ; නාසේ, සාමාන්‍යයි ; කට, පුත්ඵලයි ; පිකක් ඉස්සරහට පැහලා ඇත ; දත්, සාමාන්‍යයි ; ඇස්, කපි ; ලොකුයි ; ඉසකෙස්, දුඹුරුපාට සහ කොන්ඩේට බැඳලා ඇත ; "පරණ්චි" ලෙඩ ඇඳ ගිබෙනවා ; උපන් ගම, අඹලාමගොඩ පටබැදිලිලේ ; බොහෝ කෙසින් පදිත්ති සාහස, ගල්වත්තොඩ ; සමහරවිට පදිත්ති සාහස, අඹලාමගොඩ පටබැදිලිලේ ; නොකෙස්විට ගැවසෙන නැත්, පානදුරේ ; අවිවාහකයා ; මට්ටපනිකා නමැති නැත්දකෙසේ පානදුරේ ඇත ; වැලිකර කොස්කාපල් ආරච්චිව සහ අඹලාමගොඩ විදුගේ ආරච්චිවත් මොහුව ගොදආකාර දැනුම් ඇත. බලපිටියේ පොලිස් නඩුකාරකලා විසින් අඩක 14,784 දරණ වරණ්කුව මොහු ඇල්ලීම පිණිස පිටකර ඇත.

නම, වජ්ජදිත් ; මොහු වසී 1895 ක්වු නොවැම්බර් මස 17 වෙනි දින කටුනායකොඩදී මිනිවැරුවාස කියා දෙපාර්තමේන්ත කරණු ලැබ සිටියි. ජනිත, මරක්කල ; ආහම, මොහවත්කාරයා ; රක්ෂාව, වෙලදුම ; වයස, අවුරුදු 25ක් පමණ ඇත ; උස, අඩි 5කුත් අහල් 2ක් පමණ ඇත ; ගර්භ, සම්පූර්ණව ඇත ; පාට, ලක්ෂණයි ; නාසේ, පිකක් ඵලිලාය ; කට, පුත්ඵලයි ; දත්, ගොදනාවට ඇත ; ඉසකෙස් කපි, බුහලා ඇත ; පිකක් උඩුඵල සහ ධීල බුහලාය ; මුත් සහ ඇඟේ දිය පි කැලැල් ඇත ; පැනික සහ ගත් වත් පැයන් කකුලේ කැලැක් ඇත ; ඔව්වේ ඉස්සරහ පැයන් උපකල් ඇත ; උපන් ගම, මහනුවර ; බොහෝකෙසින් පදිත්ති සාහස, කිත්තිවි විදපේ ; නොකෙස්විට ගැවසෙන නැත්, මහනුවර, කටුනායකොඩ, මහනුවර, පැරැල, කෙල්දෙති, මාකල්, කටුනායකොඩ සහ කොලඹ ; මොහු කියාගන ඉන්ග ගැනු, 1 කොළඹ ඇලැස්, දුටු ගැන ; 2 කොළඹ ගම්ලි



டைக்கு இடை வசிக்ருமிடங்கள் - சலுத்தறையும் மொரட்டிம், ஊசாடுமிடங்கள் - வெல்லப்பொட கோவில்லும் பலப்பிட்டிய நேல்லை இலுறேசன், விவாகஞ் செய்யாதவன், வெலித்தறைக் கொடிதாபல் ஆர்ச்சிக்கும், சோனக பொலிஷ் ஆபிசருக்கும இவனை நனறாயத் தெரியும், இவன் நிமிர்ந்த நடைஉடையவன். இவனைப் பிடித்தலுக்காகப் பலப்பிட்டிய பொலிஷ் நீதவானுல் விடப்பட்ட விருந்த இலக்கம் ௧௪௭௮௪.

பெயர்-அம்பளங்கொடை குருணாசெலாகே பொடி அப்பு பெறேறு, ௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௪ ந் தேதி, கல்மங்கொடையில் வழிமறைத்தக் கொள்ளைய டித்தானென்றுக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்கன வன், சாதிக்க ரையான, பெளத்த சமயி, வயசு-௨௬, உயரம்-௫ அடி ௪ அங்குலம், மெல்லிய தேகம், அலகான வன், சாதாரணமான மூக்கு, சற்றை நீண்ட சிறு வாய், சாதாரணமான பற்கள், கறுத்த பெரியக் கண்கள், கபில நிற மயிர், கொண்டையாய்க்கட்டியிருக்கிறத, பரங்கிவியா நியுள்ளவன், பிறந்தவிடம்-அம்பலங்கொடையில் "பத்த பெந்திமுல்ல" பொதவாய் வசிக்ருமிடங்கள் - கல் மங்கொடை, இடைக்கிடையே வசிக்ருமிடங்கள் - "பத்த பெந்திமுல்லயம் அம்பலங்கொடை," ஊசாடுமிடம்-பாணதறை, விவாகஞ் செய்யாதவன், பாணதறையில் உரிசும மறியானேறு அவன் மாமி, வெலித்தரக் கொடிதாபல் ஆராய்ச்சிசும அம்பலங்கொடை விரானே ஆராய்ச்சிக்கும இவனை நனறாயத் தெரியும். இவனைப் பிடித்தலுக்காக பலப்பிட்டிய பொலிஷ் நீதவானுல் விடப்பட்ட விருந்த இலக்கம் ௧௪௭௮௪.

பெயர்-சரீப்தீன், கந்துககொட்டையில், ௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௮ ந் தேதி, கொடிசெய்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சோனகன, முகம் மத வேதம், விவாயுரி, வயசு-ஏறக்குறைய ௨௫, உயரம்-ஏறக்குறைய ௫ அடி ௨ அங்குலம், நல்ல தேகம், அழகான நிறம். அற்ப சட்டப்பட்ட மூக்கு, சிறு வாய், குழங்கான பற்கள், கறுத்த மயிர், சவரம்பண்ணப்பட்டிருக்கிறத, அற்ப மீசையும் தாடி - சவரம்பண்ணப்பட்டிருக்கிறத, முகத்திலுக் சரீரத்திலும் அமைத்தபூமபுகளுண்டு, ஒரு "பென்ன்" பருப்பம், இடதக்காலில் தழும் பொன்றுன்று, முன்னந்தலையில் அண்டை ஒன்று உண்டு, பிறந்தவிடம்-கண்டி, பொதவாய் வசிக்ருமிடம்-"கின் இசுநிரிற்," ஊசாடுமிடங்கள்-கண்டி கட்டுசைதொட்டை மஹகமா உரு+ல்ல தெல்தெனியா பண்ணும் கடுகனனாவை கொழுமடி, இவன் வைத்திருந்த வைப்பாட்டிகளின் பெயர்களுவன : ௧ கொழுமயில் வசிக்ரும "எலன்" இப்பேர்த இல்கை, ௨ கொழுமயில் வசிக்ரும "ஏமினி" ௩ கண்டியில் வசிக்ரும "எல்சா" இறந்தபொழுது, ௪ கண்டி "கிரங்கி" இறந்தபொழுது, ௫ "முதுமெணிக்கா," அவன் சகோதரர்களின் பெயர்களாவன : "டப்பிபு, எம். தீன்," "டப்பிபு, எஸ். எல். மரிக்காரி" அல்லது "சம்கூர்," மச்சானின் பெயர்-"கடாமலெவவை," இன்னும் அனேக இனத்தாரர்கள் கண்டியிலிருக்கிரார்கள், அவனுடைய சகோதரன சேனத்தனி கொழுப்புக் கோட்டையில் "மெலர்சை கர்தில் என் கோ" விடம் வேலையிலிருக்கிரான், "மாசித்" "கொழுப்பு பெட்டியி" லிருக்கிரான், "யாரிள்-அனி" "கிங்கால் குவிற் கொம்பணி" யிலிருக்கிரான், இன்னும் மற்ற இனத்தாரர்கள் கொழுமயி லிருக்கிரார்கள், அவனை மத்திய மாகாணத்திலிருக்கும் பொலிசுக்கு நனறாயத் தெரியும். அவனைப்பிடித்தலுக்காக கண்டி பொலிஷ் நீதவானுல் விடப்பட்ட விருந்த இலக்கம் ௨௫௦௪௭.

**திருடப்பட்டது.**

௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௪ ந் தேதி, கல் மங்கொடீன்னுமிடத்தில் டோனா ஜஹானா விஜயந்தன என்பவனுடைய வேலைக்காரன நய்தேறாமீ உடைய க்கைவிலிஞ்சு வழிப்போக்குப் பை ஒன்றில் : சிவப்புக்

Police Office,  
Colombo, November 21, 1895.

சல்கள் பதிக்ரப்பட்ட தங்கக் கொண்டைக்கூரு ௧, சிவப்புக் கல்லும் பச்சைக்கல்கள் பதிக்ரப்பட்ட தங்கக் கொண்டைக்கூரு ௧, சிவப்புக்கல்கள் பதிக்ரப்பட்ட தங்க கடுக்கன கூட்டம் ௧, தங்க அரைச்சங்கிலி ௧, "லொக்-கெர்றம்" அரத் தங்கப்பவனுமுள்ள தங்கக் கடிக்காரச் சங்கிலி ௧, வெள்ளி அரைச்சங்கிலி ௧, வெள்ளிச் சிறு கைகள் அல்லல ரூரா ௭, வெள்ளிச் சிறுக்கைகள் கோவை ௧, தங்கச் சிறு கைகள் அல்லல ரூரா ௬, சிவப்பும் பச்சைக்கல்கள் பதிக்ரத் தங்கக்காப்புகள் ௪, பச்சைக்கல்கள் பதிக்ரத் தங்க பொத்தான் ௬, கல்கள்பதிக்ரத் தங்க மோதிரங்கள் ௩௦, "லெமல" தங்கக் கடிக்காரச்சங்கிலி ௧, தங்க அண்டவடம் ௧, "சிரிபொ" என்றுக் கூப்பிடப்பட்ட தங்க அணிவடம் ௧, தங்க மணிக்கோர்வை ௨, செவ்வ மணிக்கோர்வை ௨, அணிவடம் ௬, குரோகல்லுப்ப திக்ரப்பட்ட தங்கக் காத்தப்பூ கூட்டம் ௬, கொஞ்சம் பச்சை சிகப்பு மணிக்கூக் கலகனம் முந்தகனும், எல். ம. என். விஜயந்தனவிடப்பெருக். ரூபா ௫௦௦ க்ருமெ முதிய செக்கு ௧, ரூபா ௪௦௦ கோட்டிகள் ௨௮, ரூபா ௫௮ கோட்டுகள் ௨௮. சொந்தக்காரி, தோனா ஜஹான விஜயந்தன.

௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௬ ந் தேதி, கொழுமடி புறச்சோட்டையில் "ஹோட்டல் டியூரோப்" யி லுள்ள கம் இலக்க ௨௪௪யில்ருந்து இலக்க மாசம் ௬ ந் தேதியைக்கொண்ட "கொள்கனோ யூனியன் பாங்க் ஒவ் ஸ்கொட்டெண்ட்" பெயர்ப்பட்ட தூது பவுன் "டிமுபட்" ஒன்று, "கொள்கனோ பெர்சல் தெரென் ௬௭ ம இலக்க வீட்டிலுள்ள நிச்செண்ட்" பென்சாதி கண்க்கில கொழுமடி அனதெரெய்யா சயினுசார்டிரெட் பாங்கிற் கொடு ப்பதற்கு மெல நியூநிச்செண்ட் பெயருக்கு யெழுதப்பட்டிருக்கின்றது. சொந்தக்காரன், விபூ ருச்செண்ட் ௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௮ ந் தேதி, கல் கிணையில் ஒவ்வததை பெளத்தக் கொவிலிருந்து : பின் சொல்லியதகள் :—"அபெதஜப்பதியை" என்னும் கிள்ளுப் பானி புத்தகம் ௧, "பன்னேகந்து" புத்தகம் ௧, "அர்த்தசெலெனி விசுநிகரா" புத்தகம் ௧, "பாலஅவ தார" புத்தகம் ௧, "பதுப்பபொதென்" புத்தகம் ௧, "சுப்தொ நிச்சென்" புத்தகம் ௧, "அபிதர்ம அர்த்த சங்கரதய" புத்தகம் ௧, "நர்மவிபாக சன்செப்" புத்தகம் ௧, வீமுர்த்தி சந்திர ஹவா" புத்தகம் ௧, "சேதத் சந்திரஹவ" புத்தகம் ௧, "நர்மமல" புத்தகம் ௧, "கடுகிக" புத்தகம் ௧, "ரூபத்திய" புத்தகம் ௧, "விசுநித் தாவமர்சய" புத்தகம் ௧, "தம்பியஅடுவ" புத்தகம் ௧, "கடலதெனி சன்ன" புத்தகம் ௧, சமாளசரவல்கத்து வா எண்டைருடைய முந்திரை உண்டும். சொந்தக்காரன், கல்கிச்ச கொவலில் வசிக்ரும பெளத்தக்குரு சும னசா.

௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௮ ந் தேதி, கொழுமடி ஊமப்பட்டாத தெருவில் ௫௬ ம இலக்க வீட்டிலிருந்து : கிணாளால் சோடித்த பிலவர் வாசல என்னு ம சிகப்புக் கண்ணாடித் தட்டங்கள் ௨. சொந்தக்காரன், மெல யில்ப் பரிபெண்ட்.

**இழக்கப்பட்டது.**

௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௮ ந் தேதி, கண்டி தெலதெண்டை கண்டிசும முலுகம்பனைக்கு மீ தை ரெட்டில் பலனமும் தங்க மணிக்கோர்வைகள் ௨, கரணிச்சீலை ௧, கைலெஞ்சி ௧. சொந்தக்காரி, கண்டி உடுதவாவில் வசிக்ரும முதுமெணிக்கா.

**அறிவித்தல்.**

௧௮௬௫ ம ஆண்டு கார்த்திகைமாசம் ௮ ந் தேதி, ௧௮௬௮ ம பத்திரிகையில் பிரசுரித்தமண்ணப்பட்ட ரூ. ம. காசுபனசாமி அ. கப்பையா தன்னை ஒப்புக்கொடுத்தவிட்டான்.

L. HOLLAND,  
for E. CREAMY,  
Acting Inspector-General of Police.